இணைப்பு X

[84ம் பக்கத்திலுள்ள உடுக்குறியிடாத வினா எண் 55க்கான விடையைக் காண்க.]

1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா காலங்களில் தள்ளுபடி மானியம் அளிக்கப்பட்ட சமயத்திலும், தள்ளுபடி மானியம் அளிக்கப்படாத சமயத்திலும் விற்பனையான துணிகளின் மதிப்பு கீழ்வருமாறு:—

காலம்.	பிரதம நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனை மதிப்பு.	தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் விற்பனை மதிப்பு.	குறிப்பு.
(1)	(2)	(3)	(4)
	(ரூபாய் இலட்சத்தில்.)		
(அ) பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா :			
தள்ளுபடி மானியம் வழங்கப்பட்ட காலம்—			
1977 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3ஆம் நாள் முதல் 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் வரையில் ..	325.84	38.58	பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1977 மற்றும்

[1980 பிப்ரவரி 2

காலம்.	பிரதம நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனை மதிப்பு.	தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் விற்பனை மதிப்பு.	குறிப்பு.
(1)	(2)	(3)	(4)
	(ரூபாய் இலட்சத்தில்.)		
தள்ளுபடி அளிக்கப்படாத சாதாரண காலம்—			1978 ஆகிய இரு ஆண்டுகளிலும் தள்ளுபடி வழங்கியுள்ளது.
1978 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3 ஆம் நாள் முதல் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் வரை.	107·95	...	...
1978 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 8 ஆம் நாள் முதல் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் வரை.	..	20·20	—
(ஆ) காமராசர் பிறந்தநாள் விழா:			
தள்ளுபடி மானியம் அளிக்கப்பட்ட காலம்—			
1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் முதல் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7 ஆம் நாள் வரை.	700·00	88·00	..

1980 பிப்ரவரி 2]

காலம்.	பிரதம நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனை மதிப்பு.	தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் விற்பனை மதிப்பு.	குறிப்பு.
(1)	(2)	(3)	(4)
	(ரூபாய் இலட்சத்தில்.)		
தள்ளுபடி மானியம் அளிக்கப்படாத காலம்—			
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் முதல் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7 ஆம் நாள் வரை.	48.66	14.77	..

சட்டமன்றப் பேரவை TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS